

} 121

Registration B
(F 2* S., T. & E.) 02 / 84

பொதுமக்கள் அறிவிப்பு

மாத்திரை

FOR OFFICE USE ONLY

ஒல்டு பத அடைய தா டீதய
விண்ணப்ப இலக்கமுத் திகதியுத் }
Application No. and Date

(විවාහය සිදුවූ ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාසයේ දිස්ත්‍රික් රෙජිස්ට්‍රාර් වෙත යැවිය යුතුයි)
(திருமணப்பதிவு நிகழ்ந்த மாவட்டத்தின் மாவட்டப் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்புக)
(To be sent to the Office of the District Registrar of the Divisional Secretary's Division in which the marriage took place)

1. ஒட்டிசூதிகர்டுதே நத சத லிசினத வின்னதப்தாரரது துதருத முசுவரியுத Name of Applicant and Address			
2. ஒட்டிசூதிலுத சாதாதத விவாததத் துததததத் துதரத விவாததத் துத து தத வத வின்னதப்து துததத் திருதணதத் துதாடர்தாததா? அல்தது சண்து திருதணதத் துதாடர்தாததா? Whether the application refers to a General or Kandyan Marriage	3. துததத துததத் துதத தேதவதாத திரததததின் தண்ததிகத No. of Copies required		
4. துதர்த தததததே சதததர்தத நத தணததததின் முததததத Full name of male party			
5. சதத தததததே சதததர்தத நத தணததததின் முததததத Full name of female party			
6. விவாதத சிதததரத துததே தேதததததத் துதததத் துதததத் பததததததத் துததததத் துதததத் நிததததததத் துதததத் If marriage was solemnized by a registrar	(1) துதததத் நத அவரது துததத் His name		
	(2) துதததத் துததத துததததத் துததத் துததத் அவரது திரதததத் அல்தததத் அதததததத் Situation of his principal office		
	(3) துததததத் துதததத் துதததத் துதததத் ததததத் திரதத Registration Division		
	(4) விவாதத சிதததரத துத துதததத் திரதததத் நிததததத் துததத் Place where solemnized		
7. தேதததத் துதததத் துததத் துததத் துததத் துததத் தேதததததத் துத சத துததத் துததத் ததததத் துததததத் துததததத் துதததததத் துதததத் அவர துதததத் தேதததத் அதததததத் If marriage was solemnized by a Clergyman name and situation of Church			
8. விவாதத சிதததரத துத துதததத் துததத் துதததத் திரதததத் துததததத் துதததத் துதததத் District in which marriage was solemnized			
9. விவாதத துத துததத் (தததத் துததத் துததத் துததத்) திரதததத் துததத் (துததத் துததத் துதததத் துதததத் துதததத்) Date of marriage (if exact date is known)			
10. விவாதத துத துததத் துதததத் துதத் தேததத் துததத் துததத் (துததத் துதததத் துததத் துததத் துததத் துததத் துததத் துததத்) திரதததத் துததத் துததத் துதததத் துதததத் துதததத் துதததத் தேததததத் துததத் துததத் துதததத் துததத் துததத் துததத் துததததத் துததத் துததத் துததத் துததத் துததத் துததத் If exact date of marriage is not known period of search desired (The maximum period of search is limited to Two years)			

ගාස්තුව වශයෙන් ගෙවා තිබෙන මුදල கட்டணங்களுக்கான கொடுப்பனவாக செலுத்திய பணம் Amount of money paid for charges රු. / ரூ. / Rs.	ලියාපදිංචි කිරීමේ දිනය හෝ අංකය දී ඇති විට ගාස්තුව එක පිටපතකට රු.120/- பதிவு இலக்கம் அல்லது பதிவுத் திகதி குறிப்பிடப்பட்டிருப்பின் ஓர் பிரதிக் கான பணக் கட்டணம் ரூபா 120/- Where the date of registration or the No. of the entry is given the fee for one copy of the certificate is Rs. 120/-	ලියාපදිංචි කළ දිනය හෝ අංකය දී නැතිවිට අවුරුදු දෙකකට නොවැඩි කාලයක ලේඛන සෙවීමක් අවශ්‍ය වන අවස්ථාවක එක පිටපතකට රු. 250/- இரண்டு வருடங்களுக்கு மேற்படாத பதிவேடுகள் மீதான தேடுதல் தேவைப்படுமிடத்து ஓர் பிரதிக் கான காசுக் கட்டணம் ரூபா 250/- Where the date of registration or the No. of the entry is not given and a search of registers not exceeding two years is involved fee for one copy of the certificate is Rs. 250/-
---	---	---

* මෙම ඉල්ලුම්පතයෙහි සඳහන් ලේඛනය සෙවීමට රෙජිස්ට්‍රාර් ජනරාල් සහ එම දෙපාර්තමේන්තුවේ සේවයෙහි තියුක්ත නිලධාරීන් මෙයින් අවසරය සහ බලය දෙමි. තවද එසේ ලේඛන සෙවීමේදී හෝ මා වෙත තොරතුරු සැපයීමේ දී හෝ යම් අඩුපාඩුකමක් හෝ දෝෂක් සිදු වුවහොත් ඉහත කී රෙජිස්ට්‍රාර් ජනරාල් ද එම දෙපාර්තමේන්තුවේ සේවයේ තියුක්ත සියළුම නිලධාරීන් ද යටත්කින අඩුපාඩුකම් හෝ දෝෂය පිළිබඳව වගකීමෙන් තිදහස් කරන බව ද විදිදරටත් ප්‍රකාශ කරමි.

* பதிவாளர் நாயகத்தையும் பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் அலுவலர்களையும் குறிப்பிட்ட பதிவினைத் தேடுவதற்கு அதிகாரமளிக்கின்றேன். அத்துடன் பதிவாளர் நாயகத்தையும் அவரது திணைக்களத்தைச் சார்ந்த அனைத்து அலுவலர்களையும் இத்தேடுதல் காரணமாக நிகழ்ந்த ஏதேனும் பிழை அல்லது விடுபாடு அத்துடன் வழங்கிய அல்லது வழங்குதலி-
ன்றும் விடுபட்ட ஏதேனும் தகவல் தொடர்பான பொறுப்புகளிலிருந்தும் கடப்பாடுகளிலிருந்தும் விடுவிப்பதாக இத்தால் வெளிப்படுத்துகிறேன்.

* I Authorise the Registrar-General and the Officers of the Registrar-General's Department to make search on my behalf for the relevant registration entry and I hereby expressly declare that I absolve the Registrar-General and every officer of his Department from all responsibility and liability in respect of any act error or omission in connection with such search or any information that may be supplied or omitted to be supplied to me.

දිනය }
திகதி }
Date }

* අයදුම්කරු විසින්ම සොයා බැලීම කිරීමේ දී මෙම ඡේදය කපා හරින්න.
* விண்ணப்பதாரர் தேடுதல் செய்வாராயின் கீழ் ஒதுக்குக.
* To be struck off if applicant makes the search

.....
 ඉල්ලුම්කරුගේ අත්සන.
 விண்ணப்பதாரரது ஒப்பம்
 Signature of Applicant.

කාර්යාලයේ ප්‍රයෝජනය සඳහා පමණි அலுவலக உபயோகத்திற்கு மாதிரம் FOR OFFICE USE ONLY			
1. ලැබුණ මුදලේ වටිනාකම கிடைக்கப்பெற்ற பணத் தொகையின் பெறுமதி Amount of fee received		6. පිටපත් කළේ பிரதிபண்ணியவர் பெயர் Copied by	
2. සොයන ලද කොට්ඨාසය தேடப்பட்ட பிரிவு Division searched		7. සහතිකය තිකුත්කළ පෙර්සනයේ මුද්‍රිත අතු අංකය හෝ ඡායා පිටපත් යන්න கியாகருගේ අත්සන சான்றிதழ் படிவத்தின் தொடர் இலக்கம் அல்லது போட்டோ பிரதிகள் எடுப்பவரின் சையொப்பம் Serial No. of certificate form or copying machine operator's signature	
3. සොයන ලද කාලය தேவைப்பட்ட காலம் Period searched			
4. සටහනේ අංකය සහ දිනය பதிவின் இலக்கமும் திகதியும் No. and Date of Entry			
5. සොයන ලද්දේ தேடியவர் பெயர் Searched by		8. පරීක්ෂා කරන ලද්දේ ஒப்புநோக்கியவர் பெயர் Compared by	

වෙනත් සටහන් }
வேறு குறிப்புகள் }
Other Notes }

සැලකිය යුතුයි / குறிப்பு / Note :

1. ගාස්තු ගෙවිය හැක්කේ මුදලින් පමණි. අයදුම්පත් තැපෑලෙන් එවන විට අදාළ මුදල රෙජිස්ට්‍රාර් ජනරාල්ගේ ලංකා බැංකුවේ (පිටකොටුව ශාඛාවේ) අංක 7041650 දරන ගිණුමට බැර වනසේ ඕනෑම ලංකා බැංකු ශාඛාවකට ගෙවා, එම මුදල් තැන්පත් කිරීමේ රිසිට් පත අමුණා එවිය යුතුය. සෑම අයදුම්කරුවකු විසින්ම ලිඛිතය සහිත කවරයක් අයදුම්පත සමග ඉදිරිපත් කළයුතු අතර, ලියාපදිංචි/සාමාන්‍ය තැපෑලට සරිලන මුද්දර කවරයට අලවා එවිය යුතුය.
கட்டணங்களுக்கான கொடுப்பனவானது பணமாக செலுத்தப்படல் வேண்டும். விண்ணப்பமானது தபாலில் அனுப்பப்படுமாயின் உரிய பணத்தினை இலங்கை வங்கியின் (புறக்கோட்டைக் கிளையில்) பதிவாளர் நாயகத்தின் இலக்கம் 7041650 உடைய கணக்கிற்கு வரவு வைக்கக்கூடியதாக எந்தவொரு இலங்கை வங்கிக் கிளையிலும் செலுத்தி, பற்றுச் சீட்டினை இணைத்து அனுப்பப்படல் வேண்டும். அனைத்து விண்ணப்பதாரர்களும் முகவரியுடன் கூடிய சுடித உறையினை விண்ணப்பத்துடன் சமர்ப்பித்தல் வேண்டியதுடன், பதிவு/சாதாரண தபாலிற்கிணங்க முத்திரையானது சுடித உறையில் ஒட்டி அனுப்பப்படல் வேண்டும்.
Fees should be paid only in cash. If applications are sent by post, should attach bank receipt which deposit fees to Account No. 7041650 of Registrar General's Account (in Pettah Branch) through any branch of Bank of Ceylon. All applications should be accompanied by a self addressed envelope and required duty to registered/normal post should be affixed to the cover.

2. සහතිකය, එය ලියාපදිංචි කර ඇති භාෂාවෙන් තිකුත් කරනු ලැබේ. එහි පරිවර්තනයක් ලබාගැනීමට අවශ්‍ය නම්, සහතිකය ලැබීමෙන් පසුව පරිවර්තනය කිරීමට අදාළ වන ඉල්ලුම් පතයක් සමපූර්ණ කර රෙජිස්ට්‍රාර් ජනරාල් දෙපාර්තමේන්තුවේ ප්‍රධාන කාර්යාලයට හෝ දිවුරුම් දුන් භාෂා පරිවර්තකයකු සේවය කරන දිස්ත්‍රික් රෙජිස්ට්‍රාර් කාර්යාලයකට හෝ ඉඩම් රෙජිස්ට්‍රාර් කාර්යාලයකට හෝ ඉදිරිපත් කළ යුතුය.
சான்றிதழானது அவை பதிவு செய்யப்பட்ட மொழியிலேயே வழங்கப்படும். அதன் மொழிபெயர்ப்பினைப் பெற்றுக் கொள்ளத் தேவையாயின், சான்றிதழினை பெற்றுக் கொண்டதன் பின்னர் மொழிபெயர்ப்பிற்கான விண்ணப்பப்படிவத்தினை பூர்த்தி செய்து பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அல்லது சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்ட மொழிபெயர்ப்பாளர்கள் சேவையாற்றும் மாவட்ட பதிவகத்திற்கு அல்லது காண்ப்பதிவகத்திற்கு சமர்ப்பிக்கப்படல் முடியும்.
The certificate will be issued in the language it has been registered. If a translation is desired a separate application in the relevant form must be made to the Head Office of the Registrar General's Department or any District Registrar's or Registrar of Land Office, where there is a Sworn Translator.

3. එක අයදුම්පතක් මත අවශ්‍ය ගාස්තු ගෙවීමෙන් සහතික පිටපත් ඕනෑම ගණනක් ලබාගත හැක.
ஒரு விண்ணப்பத்தில் தேவையான கட்டணங்களை செலுத்துவதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகள் எவ்வளவினையும் பெற்றுக் கொள்ள முடியும்.
Any number of copies can be obtained on one application upon payment of the required charges.

4. සහතිකයක් ලබාගැනීම සඳහා මෙහි සඳහන් ගාස්තු හැර වෙනත් කිසිදු මුදලක් ගෙවීම අවශ්‍ය නොවේ.
சான்றிதழினைப் பெற்றுக் கொள்வதற்காக இங்கு குறிப்பிடப்பட்ட கட்டணமின்றி வேறு எதுவித கட்டணமும் செலுத்ததல் தேவையற்றதாகும்.
Please do not pay any other fee other than fees mentioned herein.